


BY REGISTERED POST WITH ACK DUE

	<p align="center">CHENNAI METROPOLITAN DEVELOPMENT AUTHORITY Thalamuthu Natarajan Building, No.1, Gandhi Irwin Road, Egmore, Chennai - 600 008 Phone : 28414855 Fax: 91-044-28548416 E-mail: mcmda@tn.gov.in Website: www.cmdachennai.gov.in</p>
---	---

Letter No. BC1/ 6742 /2019

Dated: 12.08.2020

To

The Principal Chief Engineer
 Greater Chennai Corporation
 Ribbon Building
 Chennai – 600 003.

Sir,

Sub: CMDA – APU – (B Channel - Central Division) – Planning Permission for the proposed construction of Stilt + 5 floors Residential building with 60 dwelling units at North Giriappa Road/ Link Road T Nagar, Chennai comprised in S. No. 4834/3 part, Block No. 111 of T Nagar village within Greater Chennai Corporation Limit - Approved and forwarded to Local Body for issue of Building Permit - Regarding.

- Ref:**
1. Planning Permission Application received in SBC No.110/2019, dated 16.04.2019.
 2. G.O.Ms.No.86, H&UD Department dated 28.03.2012.
 3. G.O.Ms.No.85, H&UD Department dated 16.5.2017.
 4. Govt. letter No.6188/UD4(3)/2017-8 received from H&UD Dept. dated 13.6.2017.
 5. G.O.MS.No.18, Municipal Administration & Water Supply (MA-I) Dept, dated 04.02.2019.
 6. Office Order 7/2019 dated 12.03.2019.
 7. WP (MD) No.8948 of 2019 & WMP (MD) Nos.6912 & 6913 /2019 dated 12.04.2019.
 8. G.O.(3D)No.126 H&UD (UD-5) Dept. dated 13.07.2020.
 9. GCC Letter No.Z.O.IX/C.No/001146/2020 dated 03.02.2020.
 10. Undertaking dated 12.08.2020 given by TNSCB for removal of encroachments in the abutting Road (North Giriappa Road).
 11. DC and other charges sent to the applicant in this office Online letter even No. dated 23.07.2020.
 12. The applicant's letter dated 10.08.2020.

The Planning Permission Application for the proposed construction of Stilt + 5 floors Residential building with 60 dwelling units at North Giriappa Road/ Link Road T Nagar, Chennai comprised in S. No. 4834/3 part, Block No. 11 of T Nagar village within Greater Chennai Corporation Limit received in the reference 1st cited has been examined and Planning Permission is issued subject to the conditions put forth by CMDA in the reference 9th cited.

2. The applicant has remitted the following charges in the reference 10th cited.

Sl. No	Charges / Fees / Deposits	Total Amount	Receipt No & date
i)	Development charges	Rs. 27,000/-	B0016847 dated 3.08.2020
ii)	Metro Water Infrastructure Development charges	Rs.4,11,000/-	
iii)	Open space & reservation charges	Rs.36.78.000/-	NIL (as per MS Order dated 06.08.2020, n.f. Pg.no.87)

3. Two copies of approved Plans are Numbered as **B / NHRB / 252 A-B / 2020** dated **12.08.2020** in **Planning Permit No. 13621** are sent herewith. The **Planning Permit** is valid for the period from **12.08.2020** to **11.08.2025**.

4. The Local Body is requested to ensure water supply and sewerage disposal facility for the proposal before issuing building Permit. It shall be ensured that all wells, overhead tanks are hermitically sealed with properly protected vents to avoid mosquito menace. Non provision of rain water harvesting structures shown in the approved plan to the satisfaction of the Authority will also be considered as a deviation to the approved plan and violation of Tamil Nadu Combined Development Building Rule 2019 and enforcement action will be taken against such development.

5. The Planning Permission for buildings is issued in accordance with the provisions of the Town & Country Planning Act, 1971 and the rules made there under. All other statutory clearance as applicable to this project shall be obtained by the project proponent from the competent Authority. The Town & Country Planning Act provision does not cover the Structural Stability aspect of the building including the safety during the construction. However, these aspects are covered under the provisions of the Local Bodies Act.

6. As far as, the Structural Stability aspect of the building is concerned, it falls within the jurisdiction of the Local Body concerned as stated in the Building Rules under the respective Local Body Act 1920, such as Madras City Municipal Corporation Act 1919, Tamil Nadu District Municipality Act, 1924, Tamil Nadu Panchayat Act, 1994. The Planning Permission issued under the provision of Tamil Nadu Town & Country Planning Act 1971, does not cover the Structural Stability aspect. However, it is the sole responsibility of the applicant / developer /Power Agent and the Structural Engineers / License Surveyor / Architects who has signed in the plan to ensure the safety during construction and after construction and also for the continued structural stability of the buildings. In this regard, applicant along with the Architect and Structural Engineer and Construction Engineer has

furnished necessary undertakings for Structural Design Sufficiency as well as for supervision in the prescribed formats.

7. Issuance of Planning Permission by CMDA under the statutory provisions does not confirm any ownership or title over the property, in favour of the applicant. Before issuing Planning Permission for any development, CMDA in this regard, checks only the aspect of applicant's right over the site under reference to make the development thereon based on the copies of the documents (such as Sale Deed, Patta, Lease Deed, Gift Deed etc., and GPA) furnished by the applicant along with his /her application to prove the same. Thus, CMDA primarily considers only the aspect whether the applicant prima facie has a right to carry out development on the site under reference.

Any person who acquires interest in the property shall ensure independently about the ownership and the applicant's right before acquiring the same. Further, if any individual claim right (or) title over the property he / she / they shall have to prove it before the appropriate / competent Court to decide on the ownership or get the matter settled in the Court of Law and CMDA is not the competent authority to decide on this matter.

8. As approved by Tamil Nadu Government in G.O.M.s.No.112 H & UD Department dated 22.06.2017 to carry out the provisions of Real Estate (Regulation & Development) Act 2016, the promoter has to advertise, Market, Book, sell or offer for sale, or invite persons to purchase in any manner any plot, apartment or building, as the case may be, in any Real Estate project or part of it, only after registering the Real Estate project with the Real Estate Regulatory Authority.

“தமிழ்நாடு அரசு, அரசாணை எண் G.O.Ms.No.112,H&UD Dept. நாள் 22.6.2017-ல் கட்டிட, மனை விற்பனை முறைப்படுத்தலும் மற்றும் மேம்படுத்தலும்) விதிகள் 2017-க்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி மனை/கட்டிடம் விற்பவர் உத்தேசிக்கப்படவிருக்கும் மனை, கட்டிடம் (அ) அபாண்ட்மெண்ட்டிற்கு விளம்பரம் செய்யவோ விற்பனை செய்யவோ முன்பதிவு செய்யவோ, விற்கவோ (அ) விலை அறிவிப்பு செய்யவோ மனை, கட்டிடம் (அ) அபாண்ட்மெண்ட்டுகளை வாங்குபவர்களுக்கு அழைப்பு விடுக்கவோ எதுவாக இருந்தாலும், அக்கட்டிட, மனை விற்பனை திட்டத்தை தமிழ்நாடு கட்டிட, மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமத்தில் பதிவு செய்த பிறகே, செயல்படுத்த வேண்டும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு இந்த திட்ட அனுமதி ஒப்பளிக்கப்படுகிறது.”

9. This Planning Permission is not final. The applicant has to approach the Principal Chief Engineer, Greater Chennai Corporation for issue of Building Permit under the Local Body Act.

10. Applicant shall not commence construction without building approval from the Local Body concerned.

11. Further, the Planning Permission issued under the TNCD&BR, 2019 is subject to outcome of the Honorable High Court Order in the reference 7th cited.

12. The Planning Permission is issued subject to the conditions stipulated in the reference 9th and 10th cited.

Yours faithfully,

h. Shaeghuli
13/8/2020
For MEMBER- SECRETARY
All
13/8/2020

- Encl:** 1. Two copies of approved Plans
2. Two copies of Planning Permit

Copy to:

1. **Applicant**
The Chief Engineer,
Tamil Nadu Slum Clearance Board,
No.5, Kamarajan Salai,
Chepauk,
Chennai – 600 005.
2. **The Member**
Appropriate Authority
108, Uthamar Gandhi Salai
Nungambakkam, Chennai – 600 034.
3. **The Chief Engineer**
CMWSSB,
No.1, Pumping Station Road,
Chintadripet, Chennai - 600 002.
4. **The Commissioner of Income Tax**
No.108, Mahatma Gandhi Road
Nungambakkam, Chennai - 600 034.
5. **The Deputy Planner**
Enforcement Cell (Central)
CMDA, Chennai – 600 008.

Chennai Metropolitan Development Authority
PLANNING PERMIT

(Sec 49 of T & C. P. Act 1971)

PERMIT No. 13821

B/NHRB/252A/68/2020

Date of Permit 12/08/2020

File No. BC/16742/2019

Thiru. S. Chandramohan,
Executive Engineer,
TNSCB, DIVISION-V,
2/124, St. Thyagaraya Salai,
Chennai-18

Name of Applicant with Address

Date of Application 13/5/19

Nature of Development : ~~Layout/Sub-division of Land/Building construction/Change in use of Land/Building~~ Proposed ✓

of stilt + 5 floors residential building with 60 dwelling

Site Address: units at North Spirappa road,

Link Road, T.Nagar, Chennai, Comprised

Division No. in S.No. 4834/3 part, Block No. 111

of T. Nagar Village.

Development Charge paid Rs. 27,000/-

Challan No. BC016847

Date 8/8/2020

✓ PERMISSION is granted to the ~~layout/sub-division of land/~~ building construction/~~change in use of land/building~~ according to the authorised copy of the plan attached hereto and subject to the condition overleaf.

3. The permit expires on

11/10/2025.

the building construction work should be completed as per plan before the expiry date. If it is not possible to Complete the construction, request for renewing the planning permit should be submitted to Chennai Metropolitan Development Authority before the expiry date. If it is not renewed before the said date fresh Planning Permission application/has to be submitted for continuing the construction work when the Development Control Rules that may be currently in force at that time will be applicable. If the construction already put up is in deviation to the approved plan and in violation of rules. Planning permit will not be renewed.

For MEMBER SECRETARY

Executive Engineer
T.N.S.C.B.
Division - V,
Chennai - 600 018.



பெருநகர சென்னை மாநகராட்சி
Greater Chennai Corporation
 நகரமைப்பு பிரிவு
Town Planning Section-Works
 கட்டிட அனுமதி

Building Permission

(1919 ஆம் ஆண்டின் சென்னை மாநகராட்சி சட்டம் 238 வது பிரிவின் படி)
 (1919 MCMC Act Section 238)

கட்டிட அனுமதி எண்/ Building Plan No		கட்டிட அனுமதி எண்/Plan Submission No	
CEBA/WDCN09/00298/2020		BCI/6742/2019 - 12/08/2020	
மண்டலம் / Zone	கோட்டம் / Ward	அனுமதி நாள் / Approval Date	எழுப்பப்பட்ட நாள்/ Application Date
N09	N117	03/09/2020	03/09/2020
மனுதாரரின் பெயர் மற்றும் குடியிருப்பு முகவரி / Applicant name & address		THE CHIEF ENGINEER-TAMIL NADU SLUM CLEARANCE BOARD, NO:5, KAMARAJAR SALAI, CHEPAUK, CHENNAI- 600005.	
மேம்பாட்டு தன்மை / Service Type		Building Permit for CMDA Approved Plan	
மனை அமைவிடம் / Plot address		Block No:111, Survey No:R.S.No-4834/3(part), NORTH GIRIYAPPA ROAD/ LINK ROAD, Vijayaraghava Road, T. Nagar, T. Nagar, Thyagaraya Nagar, Chennai, 600018	
Building License Fees		207500	
Regularisation Charges (penalty under section 244A)		22900	
Road cut charges - CMWSSB SEWERAGE		25800	
Road cut charges - CMWSSB, WATER		19400	
Road cut charges - TNEB		19400	
Scrutiny Fees		600	
Workers Welfare Board		273500	
மொத்தக் கட்டணம்/ Total (In Rs.)		569100	

Amount (in words): Rupees Five Lakh Sixty Nine Thousands One Hundred Only

Payment Details:

DD Number: 074457 Amount 569100 Date: 25/08/2020 Bank: HDFC BANK
 (In Rs.):

பின் குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் அனுமதிக்கு ஒப்பளிக்கப்பட்ட வரைபட நகலின்படி அனுமதி

Sanctioned for Building Permit for CMDA Approved Plan Subject to Terms and Condition on Rear Side and as per Sanctioned plan copy.

இந்த அனுமதி 02/03/2021 ஆம் தேதிக்குள் வேலை தொடங்காவிட்டால் காலாவதியாகிவிடும் தொடங்கப்பட்டிருந்தால் கட்டிட அனுமதி முடிவு நாள் 02/09/2025

This Sanction will expire if the construction is not started with in 02/03/2021

If Construction started Building Permit is valid up to 02/09/2025

Executive Engineer
T.N.S.C.B.
 Division
 Chennai - 600 018.



Digitally Signed by A S Murugan
 Date: 03-Sep-2020 (12:06:41)

Executive Engineer (T.P.)

